

Form No.: BNR - 05

බස්නාහිර පළාතේ පළාත් සභාව /මேல் மாகாணத்தின் மாகாண சபை / Provincial Council of the Western Province

වෙළඳ ආයතනයන්හි ව්‍යාපාර නාම ප්‍රඥප්තිය

வர்த்தக நிறுவனங்களின் வியாபார பெயர் நியதிச்சட்டம்

Trade Institutions of the Western Province No. 05 of 2011

9 වැනි වගන්තිය යටතේ වෙනස්කම් පිළිබඳ ප්‍රකාශය

9 ஆம் பிரிவின் கீழ் செய்யப்படும் மாற்றம் பற்றிய கூற்று

Statement of Changes under Section 9

வாசுதேவன் }
 விசுவநாதன் }
 Business Name }

}
 பதிவு இலக்கம்
 Registration No

සිදු කරන ලද හෝ සිදු වූ හෝ වෙනස්කම්/ ஏற்படுத்தப்பட்ட அல்லது ஏற்பட்ட மாற்றம் அல்லது மாற்றங்கள் / Changes which were made or occurred	වෙනස , වෙනස්කම් සිදු කළ හෝ සිදු වූ හෝ දිනය/දිනයන් மாற்றம் / மாற்றங்கள் செய்யப்பட்ட அல்லது செய்த திகதி / திகதிகள்/ Date/ Dates on which Change/Changes was/were made/ occurred

மேல் மாகாணத்தின் வியாபாரப் பெயர்கள் பதிவாளருக்கு,

ඉහතින් විස්තර කරන ලද ලියාපදිංචි කරන ලද ලියාපදිංචි කිරීම් සම්බන්ධයෙන් ඇති කරන ලද හෝ ඇතිවූ වෙනසක් ගැන 2011 අංක 05 දරන බස්නාහිර පළාතේ වෙළඳ සංස්ථා හා සංස්ථාගත කරනු නොලැබූ වෙළඳ ආයතනයන්හි විභාජාර නාම ප්‍රඥප්තියේ 9 වැනි වගන්තියේ විධි විධාන අනුව පහත සඳහන් ප්‍රකාශය පහත අත්සන් කරන මා/ අප විසින් කරනු ලැබේ

மேலே விவரிக்கப்பட்ட பதிவுகள் தொடர்பாக செய்யப்படும் மாற்றம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க மேல் மாகாண வர்த்தகக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் இணைக்கப்படாத வர்த்தகக் கூட்டுத்தாபனங்களின் வணிகப் பெயர்கள் சாசனத்தின் பிரிவு 9 இன் விதிகளின்படி கீழ் கையொப்பமிடப்பட்ட நான்/நாங்கள், பின்வரும் பிரகடனத்தை செய்கிறோம்.

In Pursuance of the Provisions of Section 9 of the Business Names Statute of Trade, Corporations and Non-incorporated Trade Institutions of the Western Province No. 05 of 2011, the following statement of change which was made or occurred in the particulars of the Registration referred to above is made by us/ me the undersigned.

திகதி }
 Date }
 பிரகாச කරන තැනැත්තාගේ / තැනැත්තන්ගේ }
 අත්සන / අත්සන් }
 அறிவிப்பாளர்/கையொப்பம் / }
 கையொப்பங்கள் }
 Signature / Signatures of Person / Persons }
 Making the Statement }

தீய்வுர்தி ஸஹிதக ஸா, ஸஹ் துதிஷ்டா துதாகஸை/ சத்தியக் கடதாசி / உறுதியுரை கூற்று / AFFIDAVIT AND/ OR DECLARATION
STATEMENT

..... හි පදිංචි
..... වන මම ආගමිකයෙකු වශයෙන් ප්‍රඥප්තිය
ප්‍රකාර මා විසින් ඉදිවිසන් කරනු ලබන ඉල්ලුම්පත්‍රයේ / ප්‍රකාශයේ සඳහන් සියලු තොරතුරු මාගේ දැනීමේ හා විශ්වාසයේ හැටියට නිවැරදි හා සත්‍ය බව,
අවංකව සහ ගෞරව බහුමානයෙන් යුතුව මෙයින් දිවුරා ප්‍රකාශ කරමි, හා හෝ ප්‍රතිඥා කොට ප්‍රකාශ කරමි.

என்னுமிடத்தில்
வசிக்கும்..... ஆகிய நான்..... மதத்தவராக

நியதிச்சட்டத்தின் பிரகாரம் என்னால் முன்வைக்கப்படும் விண்ணப்பத்தில்/ தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா விபரங்களும் எனது அறிவு, மற்றும் நம்பிக்கைக்கெட்டியவரை சரியானவையும் அத்துடன் உண்மையானவையும் என்பதனை நேர்மையுடனும் கௌரவத்துடனும் இங்கு சத்தியம் செய்கின்றேன்/ உறுதியுரை செய்கின்றேன்.

I, _____ resident of _____, do hereby solemnly and respectfully swear / declare as a _____ that all the information in the application or declaration submitted by me as per the _____ Statute is true and accurate to the best of my knowledge and belief

20..... ஊர் மீத லுதி டித,
 இ ஓடிடுகே டி டிபுரத லுதி, னா னோர் னனகித னரத லுதி.
 20..... ஆம் ஆண்டு மாதம் ஆத் திகதி,
 எனது முன்னிலையில் சத்தியம் செய்யப்பட்டது/ உறுதிப்படுத்தப்பட்டது
 Sworn or affirmed before me at
 on this day of 20.....

අත්සන/கையொப்பம்/Signature

සාමදාන විනිශ්චයකාරකුන හා, හෝ දිවුරුම් කොමසාරිස්/
சமாதான நீதிவான் / சத்தியப் பிரமாண ஆணையாளர்/
Justice of Peace and/ or Commissioner of Oaths